

## அக்கடமி ஒவ் பைனான்சியல் ஸ்ரடீஸ் (உத்தரவாதத்தால்) வரையறுக்கப்பட்ட கம்பனி - 2017

அக்கடமி ஒவ் பைனான்சியல் ஸ்ரடீஸ் (உத்தரவாதத்தால்) வரையறுக்கப்பட்ட கம்பனியின் (“கம்பனி”) 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாடுகள் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் கம்பனியின் அகவிதியின் 24 ஆம் பந்தியின் 4(ஆ) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கை காலக்கிரமத்தில் பட்டியல்படுத்தப்படும்.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான பணிப்பாளர் சபையின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான (“எஸ்எம்ஈஎஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்”) இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென சபை நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு பணிப்பாளர் சபை (“சபை”) பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும் கணக்காய்வு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகள் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் கம்பனியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது

அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. சபையினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் சபையால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்தச் சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வு சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

## 2. நிதிக்கூற்றுக்கள்

### 2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.3 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து அக்கடமி ஒவ் பைனான்சியல் ஸ்ரடீஸ் (உத்தரவாதத்தால்) வரையறுக்கப்பட்ட கம்பனியின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 2.2 ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாணரீதியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை

2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 163(2) ஆம் பிரிவின் மூலம் வேண்டப்பட்டவாறு, நான் பின்வருமாறு குறிப்பிடுகின்றேன்.

(அ) முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையும் கணக்காய்வின் நோக்கெல்லை மற்றும் வரையறைகளும் மேற்குறிப்பிடப்பட்டவாறு உள்ளன.

(ஆ) நான் அபிப்பிராயப்படுவதாவது:

- இந்த அறிக்கையின் 2.3 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து, கணக்காய்விற்கு அவசியமான சகல தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதுடன் இதுவரையான எனது பரீட்சிப்பின் மூலம் தென்படுகின்றவாறு முறையான கணக்கீட்டுப் பதிவேடுகள் கம்பனியால் வைத்திருக்கப்படுகின்றன என்பதும்,
- 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 151 ஆம் பிரிவின் தேவைப்பாடுகளுடன் கம்பனியினது நிதிக்கூற்றுக்கள் இணங்குகின்றன என்பதும் ஆகும்.

## 2.3 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

---

### 2.3.1 சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்குதல் (எஸ்எம்ஈஎஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்)

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் ஆதனம், பொறி மற்றும் உபகரணத்திற்கான குறிப்பு என்பவற்றில் ஒப்பீட்டுத் தகவல்களை வெளிப்படுத்துவதற்கு கம்பனி தவறியிருந்தது.

(ஆ) உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றில் மேற்கொள்ளப்பட்ட ரூபா 4,430,707 தொகையான முன்னைய காலப்பகுதி சீராக்கங்களுடன் தொடர்புடைய வழக்களின் தன்மை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(இ) ரூபா 897,360 மற்றும் ரூபா 1,626,390 தொகையான முறையே உயிரியல் சொத்துக்கள் மற்றும் கணனி மென்பொருள் என்பவற்றின் கொண்டுசெல்லும் பெறுமதி தனித்தனி வரிசை விடயங்களாக காட்டப்படாமல் ஆதனம், பொறி மற்றும் உபகரணத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

### 2.3.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

---

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டிற்கான ரூபா 154,000,000 தொகையான நிலையான வைப்புக்கள் மீதான வட்டி வருமானம் கணனித் தவறு காரணமாக ரூபா 488,131 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

(ஆ) மீளாய்வாண்டின் போது ரூபா 220,000 கிரயத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கணனி உபபாகங்கள் (மவுஸ்) (Mouse) ஐரீ (IT) மற்றும் பயிற்சி உபகரங்களின் கீழ் மூலதனமாக்கப்படுவதற்குப் பதிலாக பராமரிப்பு செலவினமாக கருதப்பட்டிருந்தது.

### 2.3.3 இணக்கம் செய்யப்படாத வேறுபாடுகள்

---

கம்பனியின் நிலையான சொத்துக்கள் பதிவேட்டின் பிரகாரம், 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான தளபாடம் மற்றும் பொருத்துக்களின் கிரயம் ரூபா 62,349,946 ஆக இருந்த போதிலும், மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் இது ரூபா 63,452,074 ஆக காட்டப்பட்டிருந்தது. இருந்த போதிலும், இந்த இரண்டு தொகைகளிற்கும் இடையே அவதானிக்கப்பட்ட ரூபா 1,102,128 வேறுபாட்டை இணக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

### 2.3.4 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) ரூபா 564,224 தொகையான முன்னைய ஆண்டு சீராக்கல்கள் தொடர்பான நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்கள் கணக்காய்விற்கு கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.
- (ஆ) 2017 சனவரி மாதத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ரூபா 54,082,156 கூட்டுத்தொகையான சொத்துக்கள், பொறுப்புக்கள், மூலதனம், வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள் அத்தகைய கொடுக்கல்வாங்கல்களின் தகவல்கள் சமர்ப்பிக்கப்படாமையின் காரணமாக சரிபார்க்கவோ/ சான்றுறுதிப்படுத்தவோ முடியாதிருந்தது.

### 2.4 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

“மிலோட” நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்து பெறவேண்டிய ரூபா 210,414 தொகையான பதவியணியினர் கடன் மீதி நான்கு ஆண்டுகளிற்கு மேலாக அறவிடப்படாமல் கணக்குகளில் இருந்தன.

### 2.5 வரித் தேவைப்பாடுகளுடன் இணங்காமை

கணக்காய்வின் போது பின்வரும் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

- (அ) 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் 113 ஆம் பிரிவின் பிரகாரம் 2017/18 ஆம் ஆண்டிற்காக காலாண்டு சுய மதிப்பீட்டு வருமான வரி செலுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (என்பீரீ) அதிகாரச்சட்டத்தின் 4 ஆம் பிரிவின் பிரகாரம் என்பீரீ மீதான அறிக்கைகள் உரிய காலாண்டு இறுதியில் தொடர்ந்துவரும் மாதத்தின் 20 ஆம் திகதியில் அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது இத்தேவைப்பாட்டுடன் இணங்கத் தவறியிருந்தது.

## 3. நிதிசார் மீளாய்வு

### 3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான கம்பனியின் தொழிற்பாடுகள் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான ரூபா 15,147,291 வரிக்கு முன்னரான தேறிய இலாபத்துடன் ஒப்பிடும் போது ரூபா 45,477,028 ஆன வரிக்கு முன்னரான தேறிய இலாபத்தை விளைவித்திருந்தமையால் மீளாய்வாண்டின் நிதிசார்

விளைவுகளில் ரூபா 30,329,737 ஆன முன்னேற்றமொன்றினை சுட்டிக்காட்டுகின்றது. 2017 ஆம் ஆண்டின் போது பயிற்சியளித்தல் வருமானம் ரூபா 63,734,903 ஆல் அதிகரித்தமை இம்முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாக பங்களித்திருந்தது.

### 3.2 கம்பனியின் பெறுமதிச் சேர்க்கை

தனிப்பட்ட வேதனாதிகள், அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் பெறுமானத்தேய்வு என்பவற்றை கணக்கிற்கு எடுத்த பின்னர் மீளாய்வாண்டிற்கான கம்பனியின் பெறுமதிச் சேர்க்கை ரூபா 75,031,886 ஆக இருந்ததுடன், முன்னைய ஆண்டில் இது ரூபா 38,470,908 ஆக இருந்தது. ஆகையால் மீளாய்வாண்டின் பெறுமதிச் சேர்க்கை ரூபா 36,560,978 ஆல் அதிகரித்திருந்தது.

## 4. செயற்பாட்டு மீளாய்வு

### 4.1 செயலாற்றல்

கம்பனியின் அமைப்பு அகவிதியின் (ஆ) 2(ஊ) பிரிவின் பிரகாரம், ஆராய்ச்சி தொடர்பில் ஈடுபடுதல் மற்றும் புத்தகங்கள், சஞ்சிகைகள், அறிக்கைகள் மற்றும் அத்தகைய ஏனைய வெளியீடுகள் என்பவற்றை அச்சிடுதல் என்பன கம்பனியின் பிரதான நோக்கங்களாகும்.

எவ்வாறாயினும், இந்நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக கம்பனி அதன் ஆரம்பத்திலிருந்து கூட்டிணைந்த திட்டம் அல்லது தந்திரோபாயங்களை தயாரித்தோ அல்லது நிர்ணயித்தோ இருக்கவில்லை. மேலும், மீளாய்வாண்டிற்கான செயல்நடவடிக்கைத் திட்டமும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால், மீளாய்வாண்டிற்கான கம்பனியின் செயலாற்றலை கணக்காய்வில் மதிப்பிட முடியாதிருந்தது.

### 4.2 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல்வாங்கல்கள்

2013 இல் கட்டணமின்றி கம்பனியின் நடவடிக்கைகளை பயன்படுத்துவதற்காக கம்பனிக்கு நிதி அமைச்சால் வழங்கப்பட்ட அலுவலகக் கட்டிடத்தின் பகுதியை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் மீளாய்வாண்டின் போது ரூபா 4,200,000 வாடகை வருமானத்தை கம்பனி உழைத்திருந்த போதிலும் இந்த வருமானமானது நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு அனுப்பப்படாமல் கம்பனியில் காணப்பட்டது.

## 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

### 5.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2003 யூன் 02 இன் பிஈடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.51 ஆம் பந்தியின் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்த பின்னர் 60 நாட்களினுள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வருடாந்த வரைபு நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது 26 நாட்கள் தாமதத்தின் பின்னர் 2018 மார்ச் 26 இலேயே 2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்திருந்தது.

(ஆ) 2017 யூலை மாதத்திலிருந்து பணிப்பாளர் சபை காணப்படாத போது 2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் கம்பனியின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் மற்றும் வரிசை அமைச்சின் செயலாளர் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. மேலும், கம்பனியின் தொழிற்பாடுகள் 2017 யூலை மாதத்திலிருந்து வரிசை அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

### 5.2 கூட்டிணைந்த திட்டம்

2003 யூன் 02 இன் பிஈடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1.3 ஆம் பந்தியின் பிரகாரம் கூட்டிணைந்த திட்டமொன்று சபையால் அங்கீகரிக்கப்பட்டு திட்டத்தின் பிரதியொன்று நிதியாண்டு ஆரம்பிப்பதற்கு ஆகக்குறைந்தது 15 நாட்களிற்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது அதன் ஆரம்பத்திலிருந்து அத்தகைய திட்டத்தை தயாரித்திருக்கவில்லை.

### 5.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

2003 யூன் 02 இன் பிஈடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.2 ஆம் பந்தியின் பிரகாரம், வருடாந்த பாதீடானது அடுத்த நிதியாண்டு ஆரம்பிப்பதற்கு ஆகக்குறைந்தது 15 நாட்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு பிரதிகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அனுப்பப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது இதனுடன் இணங்கியிருக்கவில்லை.

## 6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் காலத்திற்கு காலம் கம்பனியின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பொதுப் பேரேட்டை முறையாகப் பேணுதல் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகின்றது.